

Accueillir le mois de Ramaḡān : Awrad et devotion Naqshbandi

Accueillir le mois de Ramaḡān	إستقبال شهر رمضان
Aḡoūdhou billāhi min ach-chayṡāni 'r-rajīm Bismillāhi 'r-Raḡmāni 'r-Raḡīm	أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
Je cherche refuge auprès d'Allah contre satan le lapidé. Au Nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux.	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra Ramaḡān	مرحباً أهلاً وسهلاً يا شهرَ رَمَضانَ
Salutations et bienvenu, mois de Ramaḡān	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-Qour'ān	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْقُرْآنِ
Salutations et bienvenu, Ô mois du Coran	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'n-noūr	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ النُّورِ
Salutations et bienvenu Ô mois de la Lumière	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-ijtimāḡa	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْإِجْتِمَاعِ
Salutations et bienvenu, Ô mois du rassemblement	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-fouḡarā'	مرحباً أهلاً وسهلاً يا شهرَ الْفُقَرَاءِ
Salutations et bienvenu, Ô mois des indigents	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 't-tawbati wa 'r-roujoūḡ	مرحباً أهلاً وسهلاً يا شهرَ التَّوْبَةِ وَالرُّجُوعِ
Salutations et bienvenu, Ômois du repentir et du retour	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'd-douḡā'i wa 'l-wouḡoūf	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الدُّعَاءِ وَالْوَقُوفِ
Salutations et bienvenu, Ô mois de l'invocation et de la position debout	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-fouḡarā' wa 'l-ḡouḡafā	مرحباً أهلاً وسهلاً يا شهرَ الْفُقَرَاءِ وَالضُّعْفَاءِ
Salutations et bienvenu, Ô mois des indigents et des incapables	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-iḡsān	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْإِحْسَانِ
Salutations et bienvenu, Ô mois de la vertu parfaite	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-ḡouḡšāt	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْعَصَاةِ
Salutations et bienvenu, Ô mois des désobéissants	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-fawzi wa 'l-falāḡ	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْفَوْزِ الْفَلَاḡِ
Salutations et bienvenu, Ô mois de la victoire et de la félicité	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'l-mounāḡāti wa 't-tasbīḡ	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْمُنَاجَاةِ وَالْتَسْبِيحِ
Salutations et bienvenu, Ô mois des monologues et des glorifications	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 'd-ḡawati wa 'l-irchād	مرحباً أهلاً وسهلاً يا شهرَ الدَّعْوَةِ وَالْإِرْشَادِ
Salutations et bienvenu, Ô mois de l'appel et de la guidance	
Marḡaban, āhlan wa saḡlan yā chahra 't-tarāwīḡi wa 'l-qiyām	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ التَّرَاوِيحِ وَالْقِيَامِ
Salutations et bienvenu, Ô mois des prières de tarāwīḡ et de la veillée nocturne	

Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-maššābiḥa wa 'l-qanādīl	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْمَصَابِيحِ وَالْقَنَادِيلِ
Salutations et bienvenu, Ô mois des lampes et des lampadaires	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-khazā'ini wa 'l-kounouz	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْخَزَائِنِ وَالْكُنُوزِ
Salutations et bienvenu, Ô mois des réserves et des trésors	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-malā'ikati wa 's-salām	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْمَلَائِكَةِ وَالسَّلَامِ
Salutations et bienvenu, Ô mois des anges et de la paix	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-iftāri wa 's-souhoūr	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْإِفْطَارِ وَالسُّحُورِ
Salutations et bienvenu, Ô mois de la rupture du jeûne et du repas de l'avant-aube	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-mouthīrati wa 'l-aššabb	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْمُثِيرَةِ وَالْأَصْبَبِ
Salutations et bienvenu Ô mois du labourage et de la surdité au péché	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'd-douḥāfā	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الضُّعْفَاءِ
Salutations et bienvenu, Ô mois des incapables	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-ajri wa 'l-jazā	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْأَجْرِ وَالْجَزَاءِ
Salutations et bienvenu, Ô mois de la récompense et de la rétribution	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'š-šabri wa 'š-šiyām	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الصَّبْرِ وَالصِّيَامِ
Salutations et bienvenu, Ô mois de la patience et du jeûne	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 's-saḡādah	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ السَّعَادَةِ
Salutations et bienvenu, Ô mois du bonheur	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-miftāḥ	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْمِفْتَاحِ
Salutations et bienvenu, Ô mois de dévoilement	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-wašli wa 'l-wiššāl	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْوَصْلِ وَالْوَصَالِ
Salutations et bienvenu, Ô mois de la proximité et du lien	
Marḥaban, āhlan wa saḥlan yā chahra 'l-wadādi wa 'l-mouḥabbah	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا شَهْرَ الْوَدَادِ وَالْمُحَبَّةِ
Salutations et bienvenu, Ô mois de l'intimité et de l'amour	
Marḥaban, āhlan wa saḥlan yā Sayyid ach-Chouhoūr	مَرَحَباً أَهْلاً وَسَهْلاً يَا سَيِّدَ الشُّهُورِ
Salutations et bienvenu, Ô maître de tous les mois.	
Lam nḡarif qadraka wa 'lam nahfaḡ hourmataka, yā chahra 'l-ghoufrān. Fa arḷa ḡannā, wa lā tachkoū minnā ila 'r-Rahmān Wa koun chāhidan lanā bi-faḷli wa 'l-iḥsān.	لَمْ نَعْرِفْ قَدْرَكَ وَلَمْ نَحْفَظْ حُرْمَتَكَ يَا شَهْرَ الْغُفْرَانِ، فَارِضْ عَنَّا، وَلَا تَشْكُو مِنَّا إِلَى الرَّحْمَنِ وَكُنْ شَاهِداً لَنَا بِالْفَضْلِ وَالْإِحْسَانِ
Ô mois du pardon! Nous ne t'avons pas estimé à ta juste valeur ni avons-nous préservé ta sacralité. Donne-nous ton agrément et ne nous blâme pas devant le Miséricordieux mais témoigne pour nous par la bonté et la vertu!	